

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ரிதிமாலியத்த பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேரிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச்சட்டத்தின் 172(1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உப பிரிவுடனும் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து நிதிக்கூற்றுக்கள் ரிதிமாலியத்த பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இக் கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக் கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறை தொடர்பான பொறுப்பு, அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களினால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள்

மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடி அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தின் இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி பிரதேச சபை உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- முகாமைத்துவத்தால் பின்பற்றப்பட்ட கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் பயன்படுத்திய கணக்கீட்டு மதிப்பீடுகள் மற்றும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் நியாயமாகவும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதனை மதிப்பீடு செய்தல்.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்
- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையின் நிர்வாக சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க மன்றம் செயற்படுகின்றதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாக, செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் காலஎல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் குறிப்பிடப்பட்ட தேவைகள் தொடர்பான விசேட ஏற்பாடுகள் உள்ளடங்கியுள்ளது.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுன் இணங்குவதாக உள்ளது.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியுள்ளது.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
(அ) மீளாய்வாண்டில் திசம்பர் 31 இல் உள்ளவாறு தொங்கல் கணக்கில் செலவு மீதியில் ரூபா 2,428,666 ஆகும்.	பரீட்சித்து தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விடயப் பொறுப்பு உத்தியோகத்தருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	தொங்கல் கணக்கு தீர்த்துவைக்கப்படல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் போது பிரதேச அபிவிருத்தி உதவி செயற்திட்டம் (LDSP) நிதியத்தின் கீழ் வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டிருந்த 02 கட்டடங்களின் பூர்த்தி வேலைப் பெறுமதி ரூபா 35,374,976 ஆக இருந்த போதிலும் அதன் நிதி நிலைமைக் கூற்றில் ரூபா 12,622,441 ஆகக் காண்பிக்கப்பட்டிருந்தது.	தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு விடயப்பொறுப்பு உத்தியோகத்தருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	சொத்துக்கள் சரியாக கணக்கு வைக்கப்படல் வேண்டும்.

(இ) மீளாய்வாண்டில் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்கப்பெற்றமைக்கும் மற்றும் இருப்பு உரித்து நிச்சயமற்ற 10 வருடங்களுக்கு மேற்பட்ட பழைய ரூபா 2,811,156 நிலுவை மூலதன உதவித் தொகை நிதி நிலைமைக் கூற்றில் நடைமுறைச் சொத்தாகக் காண்பிக்கப்பட்டிருந்தது. முறையான அங்கீகாரத்தின் கணக்குகள் தீர்த்து கீழ் பதிவழிப்பதற்கு வைக்கப்படல் நடவடிக்கை எடுக்கப்படும். வேண்டும்.

(ஈ) மீளாய்வாண்டின் போது கடை சரிசெய்யுமாறு விடயப் கணக்குகள் வாடகையாளர்கள் இருவரினால் புதிய பொறுப்பு சரிசெய்யப்படல் கடைகளுக்கு மின்சாரத்தைப் உத்தியோகத்தருக்கு வேண்டும். பெற்றுக்கொள்வதற்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ரீதியில் செலவிடப்பட்ட ரூபா 93,333 வழங்கப்பட்டுள்ளது. மூலதன செலவினம் கட்டிடக் கணக்கிற்கு கொண்டுவரப் பட்டிருக்கவில்லை.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள் அல்லது அறிக்கைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் போது நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் ஏனைய வருமானம் ரூபா 14,854,209 கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் செயலாளரால் கணக்காய்விற்கு வழங்கப்பட்ட வருமான அறிக்கையின் பிரகாரம் அது ரூபா 13,032,991 ஆகும்.	சரிசெய்யுமாறு விடயப் பொறுப்பு உத்தியோகத்தருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	நிதிக் கூற்றுக்கள் தொடர்பான பதிவேடுகள் சரியாக தயாரிக்கப்படல் வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டில் சபையினால் கட்டிடப் பெறுமதியில் சேர்க்கப்பட்ட ரூபா 13,654,396 ஆன 02 கட்டிடங்களின் பெறுமதிகளுக்கான வேலைக் கோவை, பட்டியல்கள் மற்றும் கொடுப்பனவு உறுதிச்சீட்டுக்களை உள்ளடக்கிய சான்றுகள் சமர்ப்பிக்கப்படா மையினால் அவற்றை கணக்காய்வின் போது திருப்திகரமாக பரீட்சிப்பதற்கு முடியாதிருந்தது.	சரிசெய்யுமாறு விடயப் பொறுப்பு உத்தியோகத்தருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்படுகின்ற மீதிகள் தொடர்பான போதியளவான சான்றுகள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

1.7 இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவவ தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரைகள்	பரிந்துரைகள்
இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் நிதிப் பிரமாணம் 134(3)	05 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் உள்ளகக் கணக்காய்வு அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.	உள்ளகக் கணக்காய்வுத் திட்டம் தயாரித்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு விடயப் பொறுப்பு உத்தியோகத்தருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 9,334,101 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 1,469,115 ஆகும்.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

சபை செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கும், முன்னைய ஆண்டிற்கும் உரியதாக சமர்ப்பிக்கப்பட்ட மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

2024					2023				
வருமானமான மூலம்	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 இல் மொத்த நிலுவை	
	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000	ரூபா '000
i. ஆதன வரியும் வரியும்	1,982,000	2,275,593	1,523,934	751,659	1,805,700	2,468,828	1,336,150	1,132,678	
ii. வாடகை	6,162,000	5,155,511	4,312,828	842,683	5,878,200	5,186,649	4,956,985	229,664	
iii. அனுமதிப்பத்திரக் கட்டணம்	1,050,700	842,850	842,850	-	1,000,500	1,000,500	835,000	165,500	
iv. ஏனைய வருமானம்	4,500,000	13,032,991	1,007,958	12,025,032	4,000,000	8,474,221	1,169,319	7,304,902	
மொத்தம்	<u>13,694,700</u>	<u>21,306,945</u>	<u>7,687,570</u>	<u>13,619,374</u>	<u>12,684,400</u>	<u>17,130,198</u>	<u>8,297,454</u>	<u>8,832,744</u>	

2.2.2 வருமான சேகரிகத்தலின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிகத்தலின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
நீர்க் கட்டணம்		
மீளாய்வாண்டின் சனவரி 01 இல் உள்ளவாறு காணப்பட்ட நிலுவை நீர்க் கட்டணம் ரூபா 1,611,000 ஆக இருந்ததுடன் அதில் ரூபா 769,366 மாத்திரம் அறவிடப்பட்டிருந்தது.	நீர்க் கட்டணம் செலுத்துதல் தொடர்பாக நீர் நுகர்வோர்களுக்கு அறிவித்து நடமாடும் நிகழ்ச்சித் திட்டத்தை ஒழுங்கமைத்து அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செலுத்தாத நீர் நுகர்வோர்களின் நீர் இணைப்பைத் துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.	நிலுவை நீர்க் கட்டணம் அறவிடப்படல் வேண்டும்.

2.2.3 நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
ஊவாக மாகாண சபையின் பிரதம செயலாளரிடமிருந்தும், ஏனைய அதிகாரத் தரப்பினரிடமிருந்தும் மீளாய்வாண்டின் திசம்பர் 31 இல் உள்ளவாறு கிடைக்க வேண்டியிருந்த நீதிமன்ற தண்டப்பணம் ரூபா 12,325,897 மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 4,197,196 பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வில்லை.	பட்டோலைகள் உள்ளூராட்சித் திணைக்களத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.	நிலுவை நீதிமன்ற தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம் பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
கெழுணுபுர பிரதேசத்தில் 10 புதிய கடைகளுக்குரிய வாடகையாளர்கள் மாத்திரம் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டிருந்ததுடன் சபை செல்லுபடியான கடை வாடகை உடன்படிக்கையில் கைச்சாத்திடாமையின் காரணமாக 2023 மார்ச் மாதம் முதல் 2024 யூலை மாதம் வரையான காலப் பகுதிக்காக கடை வாடகை சிட்டையிடப்பட்டிருக்கவில்லை. சபையினால் கடைகள் நிர்மாணிக்கும் நடவடிக்கைகள் விரைவாக பூர்த்தி செய்த உடன்படிக்கை செய்த காலப் பகுதியில் இருந்து வாடகை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்காமையின் காரணமாக கடை வாடகை வருமானம் ரூபா 1,700,255 இழக்கப்பட்டிருந்தது.	கடைகளுக்காக மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு மின்சார சபை ரூபா 19.8 மதிப்பீடொன்று சமர்ப்பித்திருந்தது. அந்த சபைக்கு செலவிடுவதற்கு முடியாமையின் காரணமாக மின்சார இணைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு வரிசை அமைச்சு மற்றும் ஊவாக மாகாண சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.	மின்சார இணைப்பைப் பெற்று கடைகள் வாடகைக்கு வழங்கப்படல் வேண்டும்.

3.2 செயற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
2023 ஆம் ஆண்டின் போது கடை பிணை வைப்புத் தொகை ரூபா 1,200,180 ஒரு ஆண்டிற்கு மேற்பட்ட காலமாக திரிமாளியத்த பிரதேசத்தின் அரசாங்க வங்கி நடைமுறைக் கணக்கில் விளைவற்று வைக்கப்பட்டிருந்ததன் காரணமாக அந்த வைப்புத் தொகையிலிருந்து பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	எதிர்காலத்தில் ஆக்கபூர்வமாக ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கடைப்பிணை வைப்புக்கள் பொரு ளாதார நலன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் முதலீடு செய்யப்படல் வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
முறையான பிரகாரம் காணிகையேற்கப்படாமல் சபையினால் உரிமை கோராடப்படு கின்ற காணிகளில் சபை நிதியம் மற்றும் பிரதேச அபிவிருத்தி உதவி செயற்திட்டம் போன்ற பல்வேறு செயற்திட்டங்களில் இருந்து கிடைக்கின்ற நிதி ஏற்பாட்டைப் பயன்படுத்தி ரூபா 56,358,775 பெறுமதியுடைய கட்டிடம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.	சபை உரித்து கோருகின்ற காணிகளை கையேற்பதற்கு உள்ளூராட்சி ஆணையாளர் மூலம் பிரதேச செயலாளருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.	சபை உரிமை கோருகின்ற காணிகளின் சட்ட ரீதியான உரித்து கையேற்கப்படல் வேண்டும்.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்காக பிரதேச சபை தயாரித்திருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினம், ஆண்டில் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினத்துடன் ஒப்பீடு செய்த போது 04 வருமான விடயங்களில் 20 சதவீதம் முதல் 250 சதவீதம் வரையும், 02 செலவின விடயங்களில் 27 சதவீதம் முதல் 57 சதவீதம் வரையும் முரண்கள் காணப்பட்டது. இதன் பிரகாரம் பாதீடு ஆக்க பூர்வமான கட்டுப்பாட்டுக்கருவியாக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.	மதிப்பீடு செய்யப்பட்ட வருமானம் மற்றும் செலவினங்கள் குறைவடைந்தமை, அதிகரித்தமை காரணமாக முரண்கள் ஏற்பட்டுள்ளது.	வருமானம் செலவினங்கள் தொடர்பாக முரண்களைக் குறைத்தல் வேண்டும்.